

# Act

## Chapter 28

Tamil Interlinear

Reference: Tamil Indian Revised Version (IRV)

- 1 Καὶ διασωθέντες, τότε ἐπέγνων ὅτι Μελίτη ἦ  
மற்றும் காப்பாற்றப்பட்டு அப்பொழுது அறிந்தோம் -என்று மெலித்தா-என்று -  
[G2532](#) [G1295](#) [G5119](#) [G1921](#) [G3754](#) [G3194](#) [G3588](#)

ἦσαν καλεῖται.  
தீவு அழைக்கப்படுகிறது  
[G3520](#) [G2564](#)

நாங்கள் தப்பிக் கரையைச் சேர்ந்தப்பின்பு, அந்தத் தீவின் பெயர் மெலித்தா என்று அறிந்தோம்.

- 2 οἱ τε βάρβαροι παρεῖχον οὐ τὴν τυχοῦσαν  
- -ம் அநாகரிகர்கள் காட்டினார்கள் இல்லை - சாதாரணமற்ற  
[G3588](#) [G5037](#) [G0915](#) [G3930](#) [G3756](#) [G3588](#) [G5177](#)
- φιλανθρωπίαν ἤμιν; ἄψαντες γὰρ παρὰν, προσελάβοντο  
மனிதாபிமானத்தை எங்களுக்கு எரித்து ஏனெனில் நெருப்பை எடுத்துக்கொண்டார்கள்  
[G5363](#) [G1473](#) [G0681](#) [G1063](#) [G4443](#) [G4355](#)
- πάντας ἡμῶν, διὰ τὸν ἕτερον τὸν ἐφεισώτα, καὶ  
எல்லாரையும் எங்களை -நிமித்தம் - மழையின் - வந்திருக்கிற மற்றும்  
[G3956](#) [G1473](#) [G1223](#) [G3588](#) [G5205](#) [G3588](#) [G2186](#) [G2532](#)

διὰ τὸ ψύχος.  
-நிமித்தம் - குளிரின்  
[G1223](#) [G3588](#) [G5592](#)

அறிமுகமில்லாத அந்தத் தீவின் மக்கள் எங்களுக்குப் பாராட்டின அன்பு கொஞ்சமல்ல. அந்த நேரத்திலே பிடித்திருந்த மழைக்காகவும் குளிர்க்காகவும் அவர்கள் நெருப்பை மூட்டி, எங்கள் அனைவரையும் சேர்த்துக்கொண்டார்கள்.

- 3 σαρρῆσαντος δὲ τοῦ Παύλου φρυγάνων τι παλῆθος, καὶ  
சேகரித்த பின் - பவுல் விறகுகளின் ஒரு கூட்டத்தை மற்றும்  
[G4962](#) [G1161](#) [G3588](#) [G3972](#) [G5434](#) [G5100](#) [G4128](#) [G2532](#)
- ἐπιθύντος ἐπὶ τὴν παρὰν, ἔχοντα ἄπο τῆς  
வைத்தபோது -மேல் - நெருப்பின்மேல் விரியன்பாம்பு -இருந்து -  
[G2007](#) [G1909](#) [G3588](#) [G4443](#) [G2191](#) [G0575](#) [G3588](#)
- θέρμης ἐξελθοῦσα, καθῆψεν τῆς χερσὶς αὐτοῦ.  
வெப்பத்தினால் வெளியேறி கடித்தது - கையில் அவனின்  
[G2329](#) [G1831](#) [G2510](#) [G3588](#) [G5495](#) [G0846](#)

பவுல் சில விறகுகளை வாரி அந்த நெருப்பின்மேல் போடும்போது, ஒரு விரியன்பாம்பு வெப்பம் தாங்காமல் வெளியே வந்து அவனுடைய கையைக் கவ்விக்கொண்டது.

4	ὧς -போல் <a href="#">G5613</a>	δὲ, பின் <a href="#">G1161</a>	εἶδον கண்டார்கள் <a href="#">G3708</a>	οἱ - <a href="#">G3588</a>	βάρβαροι அநாகரிகர்கள் <a href="#">G0915</a>	κρεμύμενον தொங்கியிருக்கிற <a href="#">G2910</a>	τὸ - <a href="#">G3588</a>	θηρίον மிருகத்தை <a href="#">G2342</a>
	ἐκ -இருந்து <a href="#">G1537</a>	τῆς - <a href="#">G3588</a>	χυδαίου கையிலிருந்து <a href="#">G5495</a>	ἀποῦ, அவனின் <a href="#">G0846</a>	παρὸς -நோக்கி <a href="#">G4314</a>	ἀλλήλοισι ஒருவரோடொருவர் <a href="#">G0240</a>	ἔλεγον, சொன்னார்கள் <a href="#">G3004</a>	
	Πάντως நிச்சயமாக <a href="#">G3843</a>	φανερός கொலைகாரன் <a href="#">G5406</a>	ἐστίν இருக்கிறான் <a href="#">G1510</a>	ὁ - <a href="#">G3588</a>	ἄνθρωπος மனிதன் <a href="#">G0444</a>	οὐτός, இவன் <a href="#">G3778</a>	ὁ யாரை <a href="#">G3739</a>	
	διασωθέντα காப்பாற்றப்பட்டவனை <a href="#">G1295</a>	ἐκ -இருந்து <a href="#">G1537</a>	τῆς - <a href="#">G3588</a>	θαλάσσης, கடலிலிருந்து <a href="#">G2281</a>	ἧ - <a href="#">G3588</a>	Δίκη நீதி <a href="#">G1349</a>	ζῆν உயிரோடிருக்க <a href="#">G2198</a>	ὁκ இல்லை <a href="#">G3756</a>
	εἶδεν. விட்டது <a href="#">G1439</a>							

விரியன்பாம்பு அவன் கையிலே தொங்குகிறதை அறிமுகமில்லாத அந்தத் தீவின் மக்கள் கண்டபோது, இந்த மனிதன் கொலைபாதகன், இதற்குச் சந்தேகமில்லை; இவன் கடலிலிருந்து தப்பிவந்தும், பழியானது இவனைப் பிழைக்க விடவில்லை என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.

5	ὁ - <a href="#">G3588</a>	μὲν -ஆனால் <a href="#">G3303</a>	οὖν, ஆகையால் <a href="#">G3767</a>	ἀποτινάξας உதறி <a href="#">G0660</a>	τὸ - <a href="#">G3588</a>	θηρίον மிருகத்தை <a href="#">G2342</a>	εἰς -குறித்து <a href="#">G1519</a>	τὸ - <a href="#">G3588</a>	παῦρ, நெருப்பில் <a href="#">G4442</a>
	ἔπαθεν துன்பப்படவில்லை <a href="#">G3958</a>	οὐδὲν ஒன்றும்-இல்லை <a href="#">G3762</a>	κακόν. தீமையை <a href="#">G2556</a>						

அவன் அந்த விரியன் பாம்பை தீயிலே உதறிப்போட்டு, ஒரு தீங்கும் அடையாதிருந்தான்.

6	οἱ - <a href="#">G3588</a>	δὲ பின் <a href="#">G1161</a>	προσεβόκων எதிர்பார்த்தார்கள் <a href="#">G4328</a>	ἀπὸν அவன் <a href="#">G0846</a>	μῆλλειν போகிறப்படி <a href="#">G3195</a>	πίμπρασθαί, வீங்க <a href="#">G4092</a>	ἦ அல்லது <a href="#">G2228</a>	καταπίπτειν விழுந்துவிட <a href="#">G2667</a>
	ἄφνω திடீரென்று <a href="#">G0869</a>	νεκρόν. மரித்தவனாக <a href="#">G3498</a>	ἐπὶ -மேல் <a href="#">G1909</a>	πάλιν நெடுநேரம் <a href="#">G4183</a>	δὲ, ஆனால் <a href="#">G1161</a>	ἀπὸν அவர்கள் <a href="#">G0846</a>	προσεβόκωντων எதிர்பார்த்து <a href="#">G4328</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>
	θεωροῦντων பார்த்து <a href="#">G2334</a>	μηδὲν ஒன்றும்-இல்லை <a href="#">G3367</a>	ἄτοπον தகாதது <a href="#">G0824</a>	εἰς -குறித்து <a href="#">G1519</a>	ἀπὸν அவனுக்கு <a href="#">G0846</a>	γινόμενον, நடக்கிறது <a href="#">G1096</a>	μεταβαλλόμενοι, மாறி <a href="#">G3328</a>	
	ἔλεγον சொன்னார்கள் <a href="#">G3004</a>	ἀπὸν அவன் <a href="#">G0846</a>	εἶνα இருக்கிறான் <a href="#">G1510</a>	θεόν. தேவனாக-என்று <a href="#">G2316</a>				

அவனுக்கு வீக்கங்கொண்டு, அல்லது அவன் உடனடியாக விழுந்து சாவானென்று அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்; நெடுநேரமாகப் பார்த்துக்கொண்டிருந்தும், ஒரு சேதமும் அவனுக்கு வராததைக் கண்டபோது, தங்களுடைய எண்ணத்தை மாற்றி, அவர் ஒரு தெய்வம் என்று சொல்லிக்கொண்டார்கள்.

7	Ἐν -இல்	δὲ பின்	τοῖς -	παρὶ -சுற்றி	τὸν -	τόπον இடத்தின்	ἐκεῖνον, அந்த	ἰατρὸν இருந்தன	χωρῶν நிலங்கள்	τῶ -
	<a href="#">G1722</a>	<a href="#">G1161</a>	<a href="#">G3588</a>	<a href="#">G4012</a>	<a href="#">G3588</a>	<a href="#">G5117</a>	<a href="#">G1565</a>	<a href="#">G5225</a>	<a href="#">G5564</a>	<a href="#">G3588</a>
	παρὸς முதல்வனான	τῆς -	νήσου, தீவின்	ὀνόματι பெயராக	Ποπλίου, பொப்லியுவிடம்	ὁ யார்	ἀναδεδάμενος வரவேற்று	ἡμῶν எங்களை		
	<a href="#">G4413</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3520</a>	<a href="#">G3686</a>	<a href="#">G4196</a>	<a href="#">G3739</a>	<a href="#">G0324</a>	<a href="#">G1473</a>		
	ἡμέρας நாட்கள்	τρεῖς, மூன்று	φλοπρόνως அன்பாக	ἐξέτισεν. விருந்தேற்றினான்						
	<a href="#">G2250</a>	<a href="#">G5140</a>	<a href="#">G5390</a>	<a href="#">G3579</a>						

தீவிற்கு முதலாளியாகிய புபிலியு என்னும் பெயர்கொண்டவனுடைய நிலங்கள் அந்த இடத்திற்கு அருகில் இருந்தது; அவன் எங்களை ஏற்றுக்கொண்டு, மூன்று நாட்கள் அன்போடு உபசரித்தான்.

8	ἐγένετο நடந்தது	δὲ, பின்	τὸν -	πατέρα தந்தை	τοῦ -	Ποπλίου, பொப்லியுவின்	πυρετοῖς காய்ச்சல்களாலும்	καὶ மற்றும்		
	<a href="#">G1096</a>	<a href="#">G1161</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3962</a>	<a href="#">G3588</a>	<a href="#">G4196</a>	<a href="#">G4446</a>	<a href="#">G2532</a>		
	διεσπτερῶν வயிற்றுப்போக்கால்	καὶ மற்றும்	συνεχόμενον, பிடிக்கப்பட்ட	κατακείμεθα, கிடந்திருக்க	παρὸς -நோக்கி	ὁ யாரிடம்	ὁ -	Παῦλος, பவுல்		
	<a href="#">G1420</a>		<a href="#">G4912</a>	<a href="#">G2621</a>	<a href="#">G4314</a>	<a href="#">G3739</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3972</a>		
	ἐισελθὼν உள்ளுழைந்து	καὶ மற்றும்	προσεξάμενος, பிரார்த்தித்து	ἐπαθίς வைத்து	τὰς -	χεῖρας கைகளை	ἀπὸ அவன்மேல்			
	<a href="#">G1525</a>	<a href="#">G2532</a>	<a href="#">G4336</a>	<a href="#">G2007</a>	<a href="#">G3588</a>	<a href="#">G5495</a>	<a href="#">G0846</a>			
	ἰστάτο குணமாக்கினான்	ἀπὸν. அவனை								
	<a href="#">G2390</a>	<a href="#">G0846</a>								

புபிலியுவினுடைய தகப்பன் காய்ச்சலாலும் இரத்த பேதியினாலும் வியாதிப்பட்டு கிடந்தான்; பவுல் அவனிடத்திற்குப்போய் ஜெபம்பண்ணி, அவன்மேல் கரங்களை வைத்து, அவனைக் குணமாக்கினான்.

9	τοῦτο இது	δὲ பின்	γενόμενον, நடந்தபின்	καὶ மற்றும்	οἱ -	λοιποὶ மீதியானவர்கள்	οἱ -	ἐν -இல்	τῇ -	νήσῳ தீவில்
	<a href="#">G3778</a>	<a href="#">G1161</a>	<a href="#">G1096</a>	<a href="#">G2532</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3062</a>	<a href="#">G3588</a>	<a href="#">G1722</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3520</a>
	ἔχοντες கொண்டிருக்கிற	ἀσθενείας வியாதிகளை	προσῆρχοντο வந்தார்கள்	καὶ மற்றும்	ἔθεραπεύοντο, குணமாக்கப்பட்டார்கள்					
	<a href="#">G2192</a>	<a href="#">G0769</a>	<a href="#">G4334</a>	<a href="#">G2532</a>	<a href="#">G2323</a>					

இது நடந்தபின்பு, தீவிலே இருந்த மற்ற வியாதிக்காரர்களும் வந்து குணமாக்கப்பட்டார்கள்.

10	οἱ யார்	καὶ -ம்	πολλοῖς அநேக	τιμαῖς கவுரவங்களால்	ἐτίμησαν கவுரவித்தார்கள்	ἡμῶν, எங்களை	καὶ மற்றும்			
	<a href="#">G3739</a>	<a href="#">G2532</a>	<a href="#">G4183</a>	<a href="#">G5092</a>	<a href="#">G5091</a>	<a href="#">G1473</a>	<a href="#">G2532</a>			
	ἀναγομῆνοι, புறப்படுகிறபோது	ἐπέθιντο வைத்தார்கள்	τὰ -	παρὸς -குறித்து	τὰς -	χεῖρας. தேவைகளை				
	<a href="#">G0321</a>	<a href="#">G2007</a>	<a href="#">G3588</a>	<a href="#">G4314</a>	<a href="#">G3588</a>	<a href="#">G5532</a>				

அவர்கள் எங்களுக்கு அதிக மரியாதை செய்து, நாங்கள் கப்பல் ஏறிப்போகிறபோது எங்களுக்குத் தேவையானவைகளை ஏற்றினார்கள்.

11	Μετὰ -பின்	δὲ பின்	τρεῖς மூன்று	μῆνας, மாதங்களுக்குப்பின்	ἀνήχθημεν புறப்பட்டோம்	ἐν -இல்	πλοίῳ கப்பலில்			
	<a href="#">G3326</a>	<a href="#">G1161</a>	<a href="#">G5140</a>	<a href="#">G3376</a>	<a href="#">G0321</a>	<a href="#">G1722</a>	<a href="#">G4143</a>			
	παρακεχειμακότες குளிக்காமல்தங்கிய	ἐν -இல்	τῇ -	νήσῳ, தீவில்	Ἀλεξανδρινῶν, அலெக்சாந்திரியப்	παρὰ அடையாளமுள்ள	Διοσκόροιοι. தியோஸ்கூரி			
	<a href="#">G3914</a>	<a href="#">G1722</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3520</a>	<a href="#">G0222</a>	<a href="#">G3902</a>	<a href="#">G1359</a>			

மூன்று மாதங்கள் சென்றபின்பு, அந்தத் தீவிலே மழைகாலத்திற்கு தங்கியிருந்த மிதுனம் என்னும் அடையாளமுடைய அலெக்சந்திரியா பட்டணத்துக் கப்பலில் நாங்கள் ஏறிப் புறப்பட்டு,

- 12 καὶ καταχθίντες εἰς Συρακοῦσας, ἔπειμείναμεν ἡμέρας τρεῖς, மற்றும் இறங்கி -குறித்து சிரக்கூசாவில் தங்கினோம் நாட்கள் மூன்று  
[G2532](#) [G2609](#) [G1519](#) [G4946](#) [G1961](#) [G2250](#) [G5140](#)

சீரசூசா பட்டணத்தைச் சேர்ந்து, அங்கே மூன்று நாட்கள் தங்கினோம்.

- 13 ὄθεν περιελόντες, κατηντήσαμεν εἰς Ῥήγιον. καὶ μετὰ அங்கிருந்து சுற்றிக்கடலோட்டி அடைந்தோம் -குறித்து ரேகியோனில் மற்றும் -பின்  
[G3606](#) [G4014](#) [G2658](#) [G1519](#) [G4484](#) [G2532](#) [G3326](#)

μῖαν ἡμέραν, ἐπιγενομένου νότου, δευτεραῖοι ἦλθομεν εἰς ஒரு நாள் வந்த தென்காற்றின் இரண்டாம்நாள் வந்தோம் -குறித்து  
[G1520](#) [G2250](#) [G1920](#) [G3558](#) [G1206](#) [G2064](#) [G1519](#)

Ποτιόλου, பொதியோலியில்  
[G4223](#)

அந்த இடத்தைவிட்டுக் கரையோரமாகச் சுற்றி பயணம்செய்து, ரேகியு துறைமுகத்திற்கு வந்துசேர்ந்தோம். மறுநாளில் தென்றல் காற்றடிக்கும்போது புறப்பட்டு, இரண்டாம் நாள் புத்தேயோலி பட்டணத்திற்கு வந்து,

- 14 οὗ ἐβρόντες ἀδελφοί, παρεκλήθημεν παρ' αὐτοῖς எங்கே கண்டுபிடித்து சகோதரர்களை வேண்டிக்கொள்ளப்பட்டோம் -இடம் அவர்களிடம்  
[G3757](#) [G2147](#) [G0080](#) [G3870](#) [G3844](#) [G0846](#)

ἐπιμείναι ἡμέρας ἑπτά. καὶ οὕτως εἰς τὴν Ῥώμην ἦλθαμεν. தங்க நாட்கள் ஏழு மற்றும் அவ்வாறு -குறித்து - ரோமாபுரிக்கு வந்தோம்  
[G1961](#) [G2250](#) [G2033](#) [G2532](#) [G3779](#) [G1519](#) [G3588](#) [G4516](#) [G2064](#)

அங்கே சகோதரர்களைக் கண்டோம்; அவர்கள் எங்களை ஏழுநாட்கள் தங்களிடத்தில் இருக்கும்படி வேண்டிக்கொண்டார்கள்; அந்தப்படி நாங்கள் இருந்து, பின்பு ரோமாபுரிக்குப் போனோம்.

- 15 καὶ ἐπειθὲν οἱ ἀδελφοί, ἀκούσαντες τὰ παρὶς ἡμῶν, அங்கிருந்து - சகோதரர்கள் கேட்டு - -குறித்து எங்களைக்குறித்து  
[G2547](#) [G3588](#) [G0080](#) [G0191](#) [G3588](#) [G4012](#) [G1473](#)

ἦλθον εἰς ἀπάντησιν ἡμῖν ἄχρη Ἀπαίου Φόρου καὶ வந்தார்கள் -குறித்து சந்திப்புக்கு எங்களை -வரை அப்பியு சந்தையின் மற்றும்  
[G2064](#) [G1519](#) [G0529](#) [G1473](#) [G0891](#) [G0675](#) [G5410](#) [G2532](#)

Τριῶν Ταβερνῶν; οὐδὲν ἰδὼν ὃ Παῦλος, εὐχαραστήσας τῷ Θεῷ, மூன்று சாவடிகளின் யாரை கண்டு - பவுல் நன்றிசெலுத்தி - தேவனுக்கு  
[G5140](#) [G4999](#) [G3739](#) [G3708](#) [G3588](#) [G3972](#) [G2168](#) [G3588](#) [G2316](#)

ἔλαβεν ἑτάροσ. பெற்றான் தைரியத்தை  
[G2983](#) [G2294](#)

அந்த இடத்திலுள்ள சகோதரர்கள் நாங்கள் வருகிற செய்தியைக் கேள்விப்பட்டு, சிலர் அப்பியுபரம்வரைக்கும், சிலர் மூன்று தங்கும் விடுதி என்ற இடம்வரைக்கும், எங்களுக்கு எதிர்கொண்டுவந்தார்கள்; அவர்களைப் பவுல் கண்டு, தேவனை ஸ்தோத்திரித்துத் தைரியமடைந்தார்கள்.

16	“Οτε எப்பொழுது <a href="#">G3753</a>	δὲ பின் <a href="#">G1161</a>	ἐσηλθόμεν உள்நுழைந்தோம் <a href="#">G1525</a>	εἰς -குறித்து <a href="#">G1519</a>	Ῥώμην, ரோமாபுரிக்கு <a href="#">G4516</a>	<ὁ - <a href="#">G3588</a>	ἐκατόνταρχος நூற்றுக்கதிபதி <a href="#">G1543</a>		
	παρέδωκεν ஓப்படைத்தான் <a href="#">G3860</a>	τοῦς - <a href="#">G3588</a>	δεσμίους கட்டுண்டவர்களை <a href="#">G1198</a>	τῷ - <a href="#">G3588</a>	στρατοεδάρχη>, படைத்தலைவரிடம் <a href="#">G4759</a>	ἐατεράπη அனுமதிக்கப்பட்டது <a href="#">G2010</a>			
	τῷ - <a href="#">G3588</a>	Παύλῳ பவுலுக்கு <a href="#">G3972</a>	μένειν தங்க <a href="#">G3306</a>	καθ’ -படி <a href="#">G2596</a>	ἐαυτὸν, தனியாக <a href="#">G1438</a>	σὺν -உடன் <a href="#">G4862</a>	τῷ - <a href="#">G3588</a>	φιλίσσοῦντι காவல்காக்கிற <a href="#">G5442</a>	αὐτὸν அவனை <a href="#">G0846</a>

στρατῶν.  
சேவகனுடன்  
[G4757](#)

நாங்கள் ரோமாபுரியில் சேர்ந்தபோது, நூறுபேருக்குத் தலைவன் தன் காவலலிருந்தவர்களைப் போர்த்தலைவனிடத்தில் ஒப்புக்கொடுத்தான்; அப்பொழுது பவுல் தன்னைக் காத்திருக்கிற போர்ச்சேவகனுடனே தனித்துக் குடியிருக்கும்படி உத்தரவு பெற்றுக்கொண்டான்.

17	Ἐγένετο நடந்தது <a href="#">G1096</a>	δὲ, பின் <a href="#">G1161</a>	μετὰ -பின் <a href="#">G3326</a>	ἡμέρας நாட்கள் <a href="#">G2250</a>	τρεῖς மூன்று <a href="#">G5140</a>	συνκαλέσασθαι கூட்டிவரவழைத்துக்கொள்ள <a href="#">G4779</a>	αὐτὸν அவன் <a href="#">G0846</a>	τοῦς - <a href="#">G3588</a>
	ὄντας இருக்கிற <a href="#">G1510</a>	τῶν - <a href="#">G3588</a>	Ἰουδαίων யூதர்களின் <a href="#">G2453</a>	πρωτοῦς. முதன்மையானவர்களை <a href="#">G4413</a>	συνελθόντων கூடிவந்தபோது <a href="#">G4905</a>	δὲ பின் <a href="#">G1161</a>	αὐτῶν, அவர்கள் <a href="#">G0846</a>	
	ἔλεγεν சொன்னான் <a href="#">G3004</a>	πρὸς -நோக்கி <a href="#">G4314</a>	αὐτοῦς, அவர்களை <a href="#">G0846</a>	Ἐγώ, நான் <a href="#">G1473</a>	ἄνδρες, மனிதர்களே <a href="#">G0435</a>	ἀδέλφοι, சகோதரர்களே <a href="#">G0080</a>	οὐδὲν ஒன்றும்-இல்லை <a href="#">G3762</a>	
	ἐναντίον எதிரானது <a href="#">G1727</a>	ποιήσας செய்து <a href="#">G4160</a>	τῷ - <a href="#">G3588</a>	λαῷ, ஜனத்துக்கு <a href="#">G2992</a>	ἡ அல்லது <a href="#">G2228</a>	τοῖς - <a href="#">G3588</a>	ἔθελαι வழக்கங்களுக்கு <a href="#">G1485</a>	τοῖς - <a href="#">G3588</a>
	πατρῴους; பிதாக்களின் <a href="#">G3971</a>	δέσμιος கட்டுண்டவனாக <a href="#">G1198</a>	ἐξ -இருந்து <a href="#">G1537</a>	Ἱεροσολύμων எருசலேமிலிருந்து <a href="#">G2414</a>	παρεδόθη ஒப்புக்கொடுக்கப்பட்டேன் <a href="#">G3860</a>			
	εἰς -குறித்து <a href="#">G1519</a>	τὰς - <a href="#">G3588</a>	χεῖρας கைகளில் <a href="#">G5495</a>	τῶν - <a href="#">G3588</a>	Ῥωμαίων, ரோமர்களின் <a href="#">G4514</a>			

மூன்று நாட்களுக்குப்பின்பு, பவுல் யூதர்களில் முக்கியமானவர்களை வரவழைத்தான்; அவர்கள் கூடிவந்திருந்தபோது, அவன் அவர்களை நோக்கி: சகோதரர்களே, நம்முடைய மக்களுக்கும் நம்முடைய முன்னோர்களின் பழக்கங்களுக்கும் விரோதமானதொன்றையும் நான் செய்யாமலிருந்தும், கட்டப்பட்டவனாக எருசலேமிலிருந்து ரோமர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டேன்.

18	οἵτινες யார் <a href="#">G3748</a>	ἀνακρίναντές விசாரித்து <a href="#">G0350</a>	με, என்னை <a href="#">G1473</a>	ἐβούλοντο விரும்பினார்கள் <a href="#">G1014</a>	ἀπολῦσαι, விடுதலைசெய்ய <a href="#">G0630</a>	διὰ -நிமித்தம் <a href="#">G1223</a>	τὸ - <a href="#">G3588</a>
	μηδέμιν எந்த-இல்லை <a href="#">G3367</a>	αἰτίαν குற்றச்சாட்டையும் <a href="#">G0156</a>	θανάτου மரணத்துக்கு <a href="#">G2288</a>	ὑπάρχειν இருக்க <a href="#">G5225</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	ἐμῷ. என்னில் <a href="#">G1473</a>	

அவர்கள் என்னை நியாயம் விசாரித்தபோது மரணத்திற்குரிய குற்றம் ஒன்றும் என்னிடத்தில் காணாதபடியினால், என்னை விடுதலையாக்க மனதாயிருந்தார்கள்.

19	ἀντιλεγόντων எதிர்ந்துப்பேசி <a href="#">G0483</a>	δὲ பின் <a href="#">G1161</a>	τῶν - <a href="#">G3588</a>	Ἰουδαίων, யூதர்கள் <a href="#">G2453</a>	ἠναγκάσθη நிர்ப்பந்திக்கப்பட்டேன் <a href="#">G0315</a>	ἐπικαλέσασθαι முறையிட <a href="#">G1941</a>	καίσαρα, கைசரை <a href="#">G2541</a>	
	οὐχ இல்லை <a href="#">G3756</a>	ὧς -போல் <a href="#">G5613</a>	τοῦ - <a href="#">G3588</a>	ἔθνους இனத்துக்கு <a href="#">G1484</a>	μοῦ என்னுடைய <a href="#">G1473</a>	ἔχων கொண்டிருக்கிற <a href="#">G2192</a>	τι ஏதாவது <a href="#">G5100</a>	κατηγορεύειν. குற்றஞ்சாட்ட <a href="#">G2723</a>

யூதர்கள் அதற்கு எதிர்பேசினபோது, நான் இராயனிடத்தில் முறையிடவேண்டியதாயிருந்தது; ஆனாலும் என் மக்கள்மேல் எந்தவொரு குற்றஞ்சாட்டவேண்டுமென்று நான் அப்படிச் செய்யவில்லை.

20	δὴ இதன்நிமித்தம் <a href="#">G1223</a>	ταύτην இந்த <a href="#">G3778</a>	οἶν ஆகையால் <a href="#">G3767</a>	τῆν - <a href="#">G3588</a>	αἰτίαν காரணத்திற்காக <a href="#">G0156</a>	παρεκάλῃσα வேண்டிக்கொண்டேன் <a href="#">G3870</a>	
	ὑμᾶς, உங்களை <a href="#">G4771</a>	ἰδεῖν காண <a href="#">G3708</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	προσλαλῆσα; பேச <a href="#">G4354</a>	ἔνεκεν இதன்நிமித்தம் <a href="#">G1752</a>	ὑὰρ ஏனெனில் <a href="#">G1063</a>	τῆς - <a href="#">G3588</a>
	ἐλατῖος நம்பிக்கையின் <a href="#">G1680</a>	τοῦ - <a href="#">G3588</a>	Ἰσραῆλ, இஸ்ரேலின் <a href="#">G2474</a>	τῆν - <a href="#">G3588</a>	ἄλυσιν சங்கிலியை <a href="#">G0254</a>	ταύτην இந்த <a href="#">G3778</a>	περικείμενα. சுமந்திருக்கிறேன் <a href="#">G4029</a>

இந்தக் காரியத்தினிமித்தமே உங்களைக் காணவும் உங்களோடு பேசவும் உங்களை அழைப்பித்தேன். இஸ்ரவேலுடைய நம்பிக்கைக்காகவே இந்தச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறேன் என்றான்.

21	οἱ - <a href="#">G3588</a>	δὲ பின் <a href="#">G1161</a>	παρὸς -நோக்கி <a href="#">G4314</a>	αὐτὸν அவனிடம் <a href="#">G0846</a>	εἶπαν, சொன்னார்கள் <a href="#">G3004</a>	ἡμεῖς நாங்கள் <a href="#">G1473</a>	οὐτε -இல்லை <a href="#">G3777</a>	ὑράμματα நிருபங்களை <a href="#">G1121</a>
	παρὶ -குறித்து <a href="#">G4012</a>	σοῦ உன்னைக்குறித்து <a href="#">G4771</a>	ἐνδεξιόμειθα பெற்றோம்-இல்லை <a href="#">G1209</a>		ἀπὸ -இருந்து <a href="#">G0575</a>	τῆς - <a href="#">G3588</a>	Ἰουδαίος, யூதேயாவிலிருந்து <a href="#">G2449</a>	
	οὐτε -இல்லை <a href="#">G3777</a>	παράγερνόμενός வந்த <a href="#">G3854</a>	τις யாராவது <a href="#">G5100</a>	τῶν - <a href="#">G3588</a>	ὀδελφῶν சகோதரர்களின் <a href="#">G0080</a>	ἀρήγγυελεν, அறிவித்தார்கள் <a href="#">G0518</a>	ἢ அல்லது <a href="#">G2228</a>	
	ἐλάλησέν பேசினார்கள் <a href="#">G2980</a>	τι ஏதாவது <a href="#">G5100</a>	παρὶ -குறித்து <a href="#">G4012</a>	σοῦ உன்னைக்குறித்து <a href="#">G4771</a>	πονηρόν. தீமையானதை <a href="#">G4190</a>			

அதற்கு அவர்கள்: உன்னைக்குறித்து யூதேயாவிலிருந்து எங்களுக்குக் கடிதம் ஒன்றும் வரவுமில்லை, வந்த சகோதரர்களில் ஒருவனும் உன்பேரில் ஒரு தீங்கானக் காரியத்தையும் அறிவித்ததுமில்லை, அதைப்பற்றிப் பேசினதுமில்லை.

22	ἄξιόν μιν தகுதியென்றுநினைக்கிறோம் <a href="#">G0515</a>	δὲ பின் <a href="#">G1161</a>	παρὰ -இடம் <a href="#">G3844</a>	σοῦ உன்னிடம் <a href="#">G4771</a>	ἀκοῦσαι கேட்க <a href="#">G0191</a>	ἃ அவைகளை <a href="#">G3739</a>		
	φρονεῖς, நீனைக்கிறாய் <a href="#">G5426</a>	παρὶ -குறித்து <a href="#">G4012</a>	μὲν -ஆனால் <a href="#">G3303</a>	ὑὰρ ஏனெனில் <a href="#">G1063</a>	τῆς - <a href="#">G3588</a>	αἰρέσεως பிரிவின் <a href="#">G0139</a>	ταύτης, இந்த <a href="#">G3778</a>	ἧ அறியப்பட்டது <a href="#">G1110</a>
	ἡμῖν எங்களுக்கு <a href="#">G1473</a>	ἔσται, -ஆகும் <a href="#">G1510</a>	ὅτι -என்று <a href="#">G3754</a>	πανταχοῦ எங்கும் <a href="#">G3837</a>	ἀντιλέγεται. எதிர்த்துப்பேசப்படுகிறது <a href="#">G0483</a>			

எங்கும் இந்த மதப்பிரிவிற்கு விரோதமாகப் பேசுகிறதாக நாங்கள் அறிந்திருக்கிறபடியால், இதைக்குறித்து உன்னுடைய கருத்து என்னவென்று கேட்டறிய விரும்புகிறோம் என்றார்கள்.

23	Ταξάμενοι நியமித்து <a href="#">G5021</a>	δὲ பின் <a href="#">G1161</a>	ἀπὸ அவனுக்கு <a href="#">G0846</a>	ῥήματι, நானை <a href="#">G2250</a>	ἵλατον வந்தார்கள் <a href="#">G2064</a>	παρὸς -நோக்கி <a href="#">G4314</a>	ἀπὸν அவனிடம் <a href="#">G0846</a>	εἰς -குறித்து <a href="#">G1519</a>	τῆν - <a href="#">G3588</a>
	ξενίαν தங்குமிடத்துக்கு <a href="#">G3578</a>	παλαιοῦς, அதிகமானவர்கள் <a href="#">G4119</a>	οἷς யாருக்கோ <a href="#">G3739</a>	ἐξἑτέροιο, விளக்கினான் <a href="#">G1620</a>	διαμαρτυρόμενος சாட்சியாக <a href="#">G1263</a>	τῆν - <a href="#">G3588</a>			
	βασίλειαν ராஜ்யத்தை <a href="#">G0932</a>	τοῦ - <a href="#">G3588</a>	Θεοῦ, தேவனின் <a href="#">G2316</a>	παίθων சம்மதிக்கவைத்து <a href="#">G3982</a>	τε -ம் <a href="#">G5037</a>	ἀπὸν அவர்களை <a href="#">G0846</a>	περὶ -குறித்து <a href="#">G4012</a>	τοῦ - <a href="#">G3588</a>	
	Ἰησοῦ, இயேசுவைக்குறித்து <a href="#">G2424</a>	ἀπὸ -இருந்து <a href="#">G0575</a>	τε -ம் <a href="#">G5037</a>	τοῦ - <a href="#">G3588</a>	νόμου நியாயப்பிரமாணத்தின் <a href="#">G3551</a>	Μωσῆος, மோசேயின் <a href="#">G3475</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>		
	τῶν - <a href="#">G3588</a>	προφητῶν, தீர்க்கதரிசிகளின் <a href="#">G4396</a>	ἀπὸ -இருந்து <a href="#">G0575</a>	παρὰ காலையிலிருந்து <a href="#">G4404</a>	ἕως -வரை <a href="#">G2193</a>	ἐσπερας, மாலைவரை <a href="#">G2073</a>			

அதற்காக அவர்கள் ஒரு நானைக்குறித்து, அந்த நாளில் அநேகம்பேர் அவன் தங்கியிருந்த வீட்டிற்கு அவனிடத்தில் வந்தார்கள். அவன் காலைதுவங்கி மாலைவரை மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலிருந்தும் இயேசுவிற்குரியவைகளை அவர்களுக்குப் போதித்து, தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துச் சாட்சிக்கொடுத்து வலியுறுத்திப் பேசினான்.

24	καὶ மற்றும் <a href="#">G2532</a>	οἱ - <a href="#">G3588</a>	μὲν -ஆனால் <a href="#">G3303</a>	ἐπαίθοντο சம்மதித்தார்கள் <a href="#">G3982</a>	τοῖς - <a href="#">G3588</a>	λεγομένοις; சொல்லப்பட்டவைகளை <a href="#">G3004</a>	οἱ - <a href="#">G3588</a>	δὲ ஆனால் <a href="#">G1161</a>
----	---	----------------------------------	--	---	------------------------------------	--	----------------------------------	--------------------------------------

ῥηίστου.  
நம்பவில்லை  
[G0569](#)

அவன் சொன்னவைகளைச் சிலர் ஏற்றுக்கொண்டனர், சிலர் விசுவாசிக்காமலிருந்தார்கள்.

25	ἀσέμνητοι ஒத்துக்கொள்ளாமல் <a href="#">G0800</a>	δὲ பின் <a href="#">G1161</a>	ὄντες இருந்து <a href="#">G1510</a>	παρὸς -நோக்கி <a href="#">G4314</a>	ἄλλήλους, ஒருவரோடொருவர் <a href="#">G0240</a>	ἀπειθῶντες; போயினார்கள் <a href="#">G0630</a>		
	ἐπιόντος சொன்னபோது <a href="#">G3004</a>	τοῦ - <a href="#">G3588</a>	Παύλου பவுல் <a href="#">G3972</a>	ῥήμα வார்த்தையை <a href="#">G4487</a>	ἔν ஒன்று <a href="#">G1520</a>	ὅτι: -என்று <a href="#">G3754</a>	Καλῶς நன்றாக <a href="#">G2573</a>	τὸ - <a href="#">G3588</a>
	Πνεύμα ஆவியானவர் <a href="#">G4151</a>	τὸ - <a href="#">G3588</a>	Ἅγιον பரிசுத்தமானவர் <a href="#">G0040</a>	ἐλάλησεν பேசினார் <a href="#">G2980</a>	δὲ -வழியாக <a href="#">G1223</a>	Ἡσαΐου ஏசாயா <a href="#">G2268</a>	τοῦ - <a href="#">G3588</a>	προφήτου தீர்க்கதரிசியின் <a href="#">G4396</a>
	παρὸς -நோக்கி <a href="#">G4314</a>	τοὺς - <a href="#">G3588</a>	πατέρας பிதாக்களை <a href="#">G3962</a>	ἑμῶν, உங்களின் <a href="#">G4771</a>				

இப்படி அவர்கள் ஒருவரோடொருவர் கருத்து வேறுபட்டவர்களாக, புறப்பட்டுப்போகும்போது, பவுல் அவர்களுக்குச் சொன்ன வார்த்தையாவது:

26	λέγων, சொல்லி <a href="#">G3004</a>	Πορεύθητι போ <a href="#">G4198</a>	παρὸς -நோக்கி <a href="#">G4314</a>	τὸν - <a href="#">G3588</a>	λαὸν ஜனத்தை <a href="#">G2992</a>	τοῦτον, இந்த <a href="#">G3778</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	εἰπὼν, சொல் <a href="#">G3004</a>	Ἄκοῦ கேள்வியால் <a href="#">G0189</a>
	ἀκοῦσατε, கேட்பீர்கள் <a href="#">G0191</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	οὐ இல்லை <a href="#">G3756</a>	μὴ இல்லை <a href="#">G3361</a>	συνῆτε; விளங்குவீர்கள் <a href="#">G4920</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	βλέποντες பார்த்து <a href="#">G0991</a>	βλέψετε, பார்ப்பீர்கள் <a href="#">G0991</a>	
	καὶ மற்றும் <a href="#">G2532</a>	οὐ இல்லை <a href="#">G3756</a>	μὴ இல்லை <a href="#">G3361</a>	ἴδητε. காண்பீர்கள் <a href="#">G3708</a>					

நீங்கள் காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள், கண்ணாரக்கண்டும் பார்க்காதிருப்பீர்கள்.

27	ἐπαχύνθη தடித்தது <a href="#">G3975</a>	γὰρ ஏனெனில் <a href="#">G1063</a>	ἡ - <a href="#">G3588</a>	καρδίᾳ இருதயம் <a href="#">G2588</a>	τοῦ - <a href="#">G3588</a>	λαοῦ ஜனத்தின் <a href="#">G2992</a>	τούτου, இந்த <a href="#">G3778</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	τοῖς - <a href="#">G3588</a>
	ὡς காதுகளால் <a href="#">G3775</a>	βαρῆς கடினமாக <a href="#">G0917</a>	ἤκουσαν, கேட்டார்கள் <a href="#">G0191</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	τοῦς - <a href="#">G3588</a>	ὀφθαλμοῦς கண்களை <a href="#">G3788</a>	αὐτῶν அவர்களின் <a href="#">G0846</a>	ἐκάμυσαν, மூடினார்கள் <a href="#">G2576</a>	
	μὴ இல்லை <a href="#">G3361</a>	πατε எப்பொழுதாவது <a href="#">G4219</a>	ἴδωσιν காண்பார்கள் <a href="#">G3708</a>	τοῖς - <a href="#">G3588</a>	ὀφθαλμοῖς, கண்களால் <a href="#">G3788</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	τοῖς - <a href="#">G3588</a>	ὡς காதுகளால் <a href="#">G3775</a>	
	ἀκοῦσασιν, கேட்பார்கள் <a href="#">G0191</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	τῇ - <a href="#">G3588</a>	καρδίᾳ இருதயத்தால் <a href="#">G2588</a>	συνῶσιν, விளங்குவார்கள் <a href="#">G4920</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἐπιστρέψασιν, திரும்புவார்கள் <a href="#">G1994</a>		
	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἴσομαι குணமாக்குவேன் <a href="#">G2390</a>	αὐτοῦς. அவர்களை <a href="#">G0846</a>						

இவர்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் இவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படிக்கு, இந்த மக்களின் இருதயம் கொழுத்திருக்கிறது; காதுகளினால் மந்தமாகக் கேட்டுத் தங்களுடைய கண்களை மூடிக்கொண்டார்கள்' என்று இந்த மக்களினிடத்திற்குப்போய்ச் சொல்லு என்பதைப் பரிசுத்த ஆவியானவர் ஏசாயா தீர்க்கதரிசியைக்கொண்டு நம்முடைய முற்பிதாக்களுடனே நன்றாகச் சொல்லியிருக்கிறார்.

28	γυνωστὸν அறியப்பட்டது <a href="#">G1110</a>	οὖν ஆகையால் <a href="#">G3767</a>	ἔστω, இருக்கட்டும் <a href="#">G1510</a>	ὑμῖν உங்களுக்கு <a href="#">G4771</a>	ὅτι -என்று <a href="#">G3754</a>	τοῖς - <a href="#">G3588</a>	ἔθνεσιν புறஜாதிகளுக்கு <a href="#">G1484</a>		
	ἀπεσάλη அனுப்பப்பட்டது <a href="#">G0649</a>	τοῦτο இந்த <a href="#">G3778</a>	τὸ - <a href="#">G3588</a>	σπατήριον இரட்சிப்பு <a href="#">G4992</a>	τοῦ - <a href="#">G3588</a>	Θεοῦ; தேவனின் <a href="#">G2316</a>	αὐτοῖς அவர்களே <a href="#">G0846</a>	καὶ -ம் <a href="#">G2532</a>	ἀκοῦσοντα! கேட்பார்கள் <a href="#">G0191</a>

ஆதலால் தேவனுடைய இரட்சிப்பு யூதரல்லாதவர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறதென்றும், அவர்கள் அதற்குச் செவிகொடுப்பார்களென்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றான்.

29	<καὶ மற்றும் <a href="#">G2532</a>	ταῦτα இவைகளை <a href="#">G3778</a>	αὐτοῖς அவன் <a href="#">G0846</a>	εἰπόντος, சொன்னபோது <a href="#">G3004</a>	ἀπὸ போயினார்கள் <a href="#">G0565</a>	οἱ - <a href="#">G3588</a>	Ἰουδαῖοι, யூதர்கள் <a href="#">G2453</a>	πολλῶν மிகுந்த <a href="#">G4183</a>
	ἔχοντες கொண்டிருக்கிற <a href="#">G2192</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	ἐαυτοῖς தங்களிடையே <a href="#">G1438</a>	σζήτησιν>. வாதத்தை <a href="#">G4803</a>				

இப்படி அவன் சொன்னபின்பு, யூதர்கள் தங்களுக்குள்ளே மிகவும் விவாதம்பண்ணிக்கொண்டு, போய்விட்டார்கள்.

30	Ἐνέμεινεν தங்கியிருந்தான் <a href="#">G1696</a>	δὲ பின் <a href="#">G1161</a>	διετίαν இரண்டு-ஆண்டுகள் <a href="#">G1333</a>	ὄλην முழுவதும் <a href="#">G3650</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	ἰδίῳ சொந்த <a href="#">G2398</a>	μισθῷματι, வாடகையில் <a href="#">G3410</a>
	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἀπεδέχετο வரவேற்றினான் <a href="#">G0588</a>	πάντας எல்லாரையும் <a href="#">G3956</a>	τοὺς - <a href="#">G3588</a>	ἐἵστασεν வருகிறவர்களை <a href="#">G1531</a>	παρὸς -நோக்கி <a href="#">G4314</a>	αὐτόν, அவனிடம் <a href="#">G0846</a>

பின்பு பவுல் தனக்காக வாடகைக்கு வாங்கியிருந்த வீட்டிலே இரண்டு வருடங்கள் முழுதும் தங்கி, தன்னிடத்தில் வந்த அனைவரையும் ஏற்றுக்கொண்டு,

31	κηρῶσεν பிரசங்கித்து <a href="#">G2784</a>	τὴν - <a href="#">G3588</a>	βασιλείαν ராஜ்யத்தை <a href="#">G0932</a>	τοῦ - <a href="#">G3588</a>	Θεοῦ, தேவனின் <a href="#">G2316</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	διόσκων போதித்து <a href="#">G1321</a>	τὰ - <a href="#">G3588</a>	περὶ -குறித்து <a href="#">G4012</a>
	τοῦ - <a href="#">G3588</a>	Κυρίου ஆண்டவராகிய <a href="#">G2962</a>	Ἰησοῦ இயேசு <a href="#">G2424</a>	Χριστοῦ, கிறிஸ்துவைக்குறித்து <a href="#">G5547</a>	μετὰ -உடன் <a href="#">G3326</a>	πάσης எல்லா <a href="#">G3956</a>	παρρησίας தெரியத்துடன் <a href="#">G3954</a>		
	ἀκωλύτως. தடையில்லாமல் <a href="#">G0209</a>								

மிகுந்த தெரியத்துடனே தடையில்லாமல், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சத்தியங்களை உபதேசித்துக்கொண்டிருந்தான்.